[2nd March 1968

Cinemas

*156 *Q.*—THIRU M. RAJAH IYER : Will the Hon. the Minister for Harijan Welfare be pleased to state—

(*a*) the number of (i) touring cinemas and (ii) permanent cinema theatres in the State as on 31st March 1967 ; and

(*b*) the steps, if any, taken by the Government to prevent the running of tourist cinemas in thatched or cumbustible sheds ?

மாண்புமிகு (திருமதி) சத்தியவாணிமுத்து : (அ) (i) நிலையான திரைப்பட மாளிகைகள்—569.

(ii) இடம்பெயரும் திரைப்பட கொட்டகைகள்—363.

(இ) எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய பொருள்களால் கட்டப்பட்ட இடம் பெயரும் திரைப்படக் கொட்டகைகளில் (Touring Cinemas) தமிழ்நாடு 1957-ம் ஆண்டு திரைப்படங்கள் (முறைப்படுத்துதல்) விதிகளில் கூறியுள்ளவாறு தீயணைப்பு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தால் அக் கொட்டகைகள் நடத்துவதை மேற்படி விதிகள் தடை செய்யவில்லை.

திரு. என். ஆர். தியாகராஜன் : தலைவரவர்களே, இந்த "டூரிங் டாக்கீஸ்கள்" மூலமாக ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவுகள் அரசியல் காரணமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது மாத்திரமல்ல. அரசாங்கத்திற்குக் கொடுக்கக் கூடிய வரியையும் இந்த டூரிங் டாக்கீஸ்காரர்கள் ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள். ஆகவே இந்த டூரிங் டாக்கீஸ்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்யுமா ?

மாண்புமிகு (திருமதி) சத்தியவாணிமுத்து : தலைவரவர்களே, இது வரை வரி வசூல் இந்த தியேட்டர்களிலிருந்து சரியானபடி செய்யப்பட வில்லை என்று புகார்கள் ஒன்றும் வரவில்லை. வசூல் செய்யும் இலாகா ஒழுங்காக செய்து கொண்டு வருகிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள்.

திரு. வி. கே. ராமசாமி முதலியார் : தலைவரவர்களே, லைசென்ஸ் கொடுக்கும்போது அதிலே ஏராளமான ஊழல்கள் நடைபெறுகின்றன. 10 மாதம் ஒரு வருடம் வரை கூட லைசென்ஸ் கொடுக்கப்படாமல் இருக் கிறது. இதனால் சர்க்காருக்கு அதிகமாக நஷ்டம் ஏற்படுகிறது என்பதை அமைச்சர் அவர்கள் அறிவார்களா ? அதற்கு முயற்சி எடுக்கப்படுமா ?

மாண்புமிகு (திருமதி) சத்தியவாணிமுத்து : இது மூலக் கேள்விக்கு முற்றிலும் புறம்பான கேள்வி. இருந்தாலும் லைசென்ஸ் தருவதில் ஏதாவது குறைகள் இருந்தால் அதுபற்றி தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Hospitals

*157 *Q.*—THIRU N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Public Health be pleased to state—

(*a*) the names of the Hospitals to be taken over by the State Government during the financial year 1967–68 ;

(*b*) the places where new hospitals are proposed to be constructed ; and

(*c*) the places where it is proposed to open Primary Health Centres during 1967–68 ?

2nd March 1968]

மருத்துவ மனைகள்

வினா—திரு. என். ஆர். தியாகராஜன் : மாண்புமிகு பொதுச் சுகாதார அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன் .—

(அ) 1967–68 நிதி ஆண்டில் தமிழகத்தில் சர்க்கார் எடுத்துக் கொள்ளவிருக்கும் மருத்துவ மனைகள் எவை எவை ?

(இ) புதிய மருத்துவ மனைகள் எங்கெங்கு கட்டப்படவிருக்கின்றன ?

(உ) ஆதார நல நிலையம் (Primary Health Centre) 1967–68-ல் எங்கெங்கு ஏற்படுத்த உத்தேசம் ?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : தலைவரவர்களே, தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கூடிய சீக்கிரம் அவை முன் அவைகள் வைக்கப்படும்.

கனம் உறுப்பினர் கேட்ட முதல் கேள்வி 1967–68 நிதி ஆண்டில் தமிழகத்தில் சர்க்கார் எடுத்துக்கொள்ளவிருக்கும் மருத்துவ மனைகள் பற்றியதாகும். அவை 38. இதை அரசாங்கம் எடுத்துக்கொள்ளவேண்டு மென்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் ஒவ்வொரு ஆதார நல நிலையம் ஏற்படுத்த உத்தேசம் இருக்கிறது. இப்போது ஏற்படுத்தப்படாத இடங்களுக்கும் ஏற்படுத்தப்படும்.

திரு. என். ஆர். தியாகராஜன்: தலைவரவர்களே, ஆஸ்பத்திரி சம்பந்தமாக மாண்புமிகு தலைவரவர்களே வைத்திய இலாகா அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போதும் இந்த குற்றச்சாட்டை கூறிக்கொண்டிருந்தேன். இப்போதும் கூறுகிறேன். நகரங்களின் மீது தான் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. கிராமங்களில் அதிகமாக ஆஸ்பத்திரிகள் ஆரம்பிக்க முன் வருவார்களா ? ஆஸ்பத்திரிகளே இல்லாத நகரங்களில் ஆஸ்பத்திரிகள் திறக்க முன்வருவார்களா ?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : கனம் உறுப்பினர் சொன்ன கருத்துக்களை ஞாபகத்தில் கொண்டு பல நாட்களாக உள்ள அந்த குறைகளை நிவர்த்திச் செய்ய முயற்சி எடுத்துக் கொள்ளப்படும்.

District Board Buildings

*158 *Q.*—**Thiru N. R. THIAGARAJAN.**—Will the Hon. the Minister for Local Administration be pleased to state :—

(*a*) the present use of the erstwhile District Board buildings ;

(*b*) the disposal given to the records and other properties ;

(*c*) the disposal given to District Board Railway Cess Fund; and

(*d*) the details of the places in which the fund was kept and its financial break-up ?

மாவட்டக் கழக கட்டிடங்கள்

திரு. என். ஆர். தியாகராஜன் : மாண்புமிகு உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) பழைய மாவட்ட கழக கட்டிடங்கள் என்ன உபயோகத்தில் இருக்கின்றன ?

(இ) தஸ்தாவேஜிகள் இதர சொத்துக்கள் என்ன செய்யப்பட்டன ?

(உ) மாவட்ட கழக ரயில்வே செஸ் நிதி என்ன செய்யப்பட்டது ?

(எ) எங்கெங்கு அந்த நிதி எவ்வளவிருந்தது ?